

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

சமஸ்த லங்கா சாசனாரச்சக நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானச் செலவினக் கணக்கு, திரண்ட நிதியத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினதும், 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும்

மன்றம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் மன்றத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக

மன்றத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா என்பதும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும்,
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரித்தலுடன் தொடர்புடைய கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமங்களுடனான தொடர்புடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 01 இன் 132 ஆம் பந்தியின் பிரகாரம் மண்டலயினால் கவனத்திற் கொள்ளப்படுகின்ற சொத்துக்கள், பொறுப்புக்கள், வருமானம் மற்றும் செலவினங்கள் தொடர்பாக உரித்தான கணக்கீட்டுக் கொள்கை நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்க வில்லை.	போதியளவான அனுபவமுள்ள பதவியணியினர் காணப்படா திருந்தமையால் எதிர்காலத்தில் தாமத வழக்களை தவிர்த்து நிதிக் கூற்றுக்களைச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.	இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

- (ஆ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 02 இன் 57 ஆம் பந்தியின் பிரகாரம் காசுப்பாய்ச்சல் கூற்று தயாரிக்கும் போது காசு மற்றும் காசுக்கு சமமானவைகளில் உள்ளடக்கத்தை தீர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு கொள்கை நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்படவில்லை.
- போதியளவான அனுபவமுள்ள பதவியணியினர் காணப்படா திருந்தமையால் எதிர்காலத்தில் தாமத வழக்களை தவிர்த்து நிதிக் கூற்றுக்களைச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (இ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 01 இன் 21 (இ) பந்தியின் பிரகாரம் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட வேண்டிய உரிமை மூலதன மாற்றங்கள் கூற்றொன்று நிதிக்கூற்றுத் தொகுதியில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2024 ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டு மதிப்பீட்டில் கணக்காய்வுக் கட்டணமாக ரூபா 100,000 தொகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும் நிதிக்கூற்றுக்களில் அதற்குரிய ஒதுக்கம் மேற் கொள்ளப்பட்டிருக்க வில்லை.	எதிர்வரும் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் சமர்ப்பித்து கணக்காய்வு கட்டணத்தைச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.	அட்டுறு செலவினத்திற்காக ஒதுக்கீடுகள் மேற் கொள்ளப்படல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் நிதிப் பிரமாணம் 225(4)	மண்டலயில் செலுத்துதல்களுக்குரிய அதிகாரம் கையளித்தல் தொடர்பான முறையான கட்டுப்பாட்டு திட்டமொன்று தயாரிக்காமையின் காரணமாக பதவியணியினர் தற்காலிக அடிப்படையில் சேர்க்கப்பட்டு ஒரு உத்தியோகத்தரால் உறுதிச் சீட்டுக்கள் தயாரித்தல் மற்றும் பரீட்சித்தல் மேற் கொள்ளப்பட்டிருந்தது.	இது தொடர்பாக நிறைவேற்று சபைக்கு அறிவித்து பதவியணியினரை அங்கீகரித்து ஆட்சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.	நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 5,458,108 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 8,346,577 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 2,888,469 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு முதலீடுகளில் இருந்து கிடைத்த வருமானம் குறைவடைந்தமை பிரதான காரணமாக இருந்தது

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2024 ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டு மதிப்பீட்டில் கொடி விற்பனையிலிருந்து உழைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்ட வருமானமாக ரூபா 12,500,000 உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் 2024 ஆம் ஆண்டின் போது கொடி விற்பனையிலிருந்து கிடைத்த வருமானம் ரூபா 180,600 மாத்திரம் ஆகும். அதன் பிரகாரம் மதிப்பீட்டிற்கும், உள்ளபடியான வருமானத்திற்கும் இடையே 98 சதவீத முரண் காணப்பட்டது. மேலும் மீளாய்வாண்டில் கொடி அச்சிடல் செலவினம் மதிப்பீடு ரூபா 1,500,000 தொகையாக இருந்த போதிலும் ஆண்டில் கொடி அச்சிடப்படாதிருந்ததுடன் காணப்பட்ட கொடி இருப்பை விற்பனை செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டமும் அமுல்படுத்தப்பட்டிருக்க வில்லை.	கருத்துத் தெரிவிக்கப் படவில்லை.	உரிய இலக்கை அடைந்து கொள்வதற்காக சரியான திட்ட முறைமையொன்று தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஆ) சமஸ்த லங்காக சாசனார்க்கசு மண்டலயின் செயலாற்றல் அறிக்கையில் 7 ஆம் அத்தியாயத்தின் கீழ் நிதிக் கூற்றுக்கள் குறித்துரைத் திகதியில் சமர்ப்பிப்பதற்கு முடியுமான வகையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அல்லது அத்திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டிய நிதிக் கூற்றுக்கள் 2025 மார்ச் மாதம் 06 ஆம் திகதியே சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் வருடாந்த பெறுகைத் திட்டம் தயாரித்தல் தொடர்பாக இணங்குகின்ற வகை குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் வருடாந்த பெறுகைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே பதவியணியினரின் அங்கத்தவர்களுக்கு கடமைப் பட்டியல் எழுத்து மூலம் வழங்குதலுக்கு இணங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கருத்து தெரிவிக்கப் படவில்லை.	சரியான தகவல்களை உள்ளடக்கி செயலாற்றல் அறிக்கை தயாரிக்கப்படல் வேண்டும்.

- (இ) சமஸ்த லங்காக சாசனாரச்சக மண்டலயின் கருத்துத் தெரிவிக்கப் செயல் நடவடிக்கைத் திட்டத்தில் பிரதான பணியாக அறநெறி பாடசாலை படவில்லை. உள்ளடக்கப்படுகின்ற உள்சட்டத்தில் ஆசிரியர்களின் சத்திர சிகிச்சைகளுக்காக நிகழ்ச்சித் திட்டங்களை நிதி உதவி வழங்குதல், விகாரைகளுக்காக அமுல்படுத்துவதற்காக உலர் உணவு வழங்குதல், புதுபுத் மாபிய சரியான வேலைத் உபகார வீடமைப்பு உதவி வழங்குதல், திட்டமொன்று விகாரைகளுக்கான கட்டிட உதவி வழங்குதல் தயாரிக்கப்படல் மற்றும் அறநெறிப் பாடசாலை வேண்டும். மாணவர்களுக்கு சிசுவிய புலமைப்பரிசில் உதவி வழங்குதல் போன்ற 05 பணிகள் இனங்காணப்பட்டு வருடாந்த செயல் திட்டத்தில் நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு சிசுவிய புலமைப் பரிசில் உதவி மற்றும் விகாரைகளுக்கான கட்டிட உதவி வழங்குதல் 2020 ஆம் ஆண்டின் பின்னர் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை. மேலும் விகாரைகளுக்கான கட்டிட உதவி வழங்குதல் கொவிட் 19 தொற்று நோய் நிலைமை காணப்பட்ட 2019 - 2021 காலப் பகுதியில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வாறே அந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்காக முறையான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தமையும் அவதானிக்கப்படவில்லை.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2014 இன் 16 ஆம் இலக்க சமஸ்த லங்காக சாசனாரச்சக மண்டலய (கூட்டிணைத்தல்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் பிரகாரம் (அ) முதல் (ஏ) வரையான பொது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உரிய அதிகாரிகள் யார் என இனங்காண்பதற்கு மண்டலயினால் நடவடிக்கை எடுக்காதிருந்ததுடன் அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இனங்காணப்பட்ட அதிகாரத் தரப்பினருக்கு சாசனாரச்சக மண்டலயினால் உதவி எவ்வகையில் காண்பிக்கப்படுகின்றது என்பது தொடர்பாக அளவுகோல்கள் மற்றும் திட்ட முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை. மேற்கூறப்பட்ட பிரகாரம் மண்டலையை ஸ்தாபிப்பதற்குரிய பணிகள் இனங்கண்டு அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மீளாய்வாண்டின் போது புதுபுத் மாபிய உபகார நம்பிக்கைப் பொறுப்பின் நிதி அதிகாரப் பலமின்றி இந்த மண்டலயிலிருந்து பெற்று புதுபுத் வீடமைப்பு உதவியாக ரூபா 400,000 செலவினமும், திறைசேரி	நிறைவேற்று சபைக்கு அறிவிப்பதற்கு குறிப்பிடப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.	சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தில் 4
சதவீத வருமான கட்டணமாக ரூபா 83,915
செலவினமும் செய்யப்பட்டிருந்தது.

- (ஆ) மேற்கூறப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (ஐ) இல் குறிப்பிடப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அதாவது தாபனத்தின் (மண்டலயின்) நோக்கங்களை அடைந்து கொள்ளும் வகையில் தாபனத்தின் மாவட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் அமுல்படுத்தப்படுகின்ற கிளைகளுக்கு வழிகாட்டி அவற்றை மேற்பார்வை செய்தல் மற்றும் தொடர்புபடுத்துவதற்குரிய திட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- சகல பிரதேச சாசனாரச்சக மண்டலயின் பதிவாளர் / தலைவர் மத குருமார்கள் சகல மாவட்டங்களினதும் சகல மாவட்ட செயலாளர்கள் / பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் கடமை மேற்கொள்கின்ற பௌத்த அலுவல்கள் உத்தியோகத்தார்கள் ஊடாக தொடர்புபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- (இ) மேற்கூறப்பட்ட சட்டத்தின் 7(1) உப பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்த லங்காக சாசனாரச்சக மண்டலயின் திருத்தப்பட்ட விதிக் கோவையின் 8.1 ஆம் பந்தியின் பிரகாரம் மாதத்திற்கு ஒரு தடவை நிறைவேற்று சபைக் கூட்டம் நடாத்த வேண்டியிருந்த போதிலும் மீளாய்வாண்டிற்குரியதாக 03 நிறைவேற்றுக் கூட்டங்கள் மாத்திரம் நடாத்தப்பட்டிருந்தது.
- எதிர்காலத்தில் உரிய பிரகாரம் கூட்டங்களை நடாத்துவதற்கு ஆலோசனை வழங்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- (ஈ) 2014 இன் 16 ஆம் இலக்க சமஸ்த லங்காக சாசனாரச்சக மண்டல (கூட்டிணைத்தல்) சட்டத்தின் 7 ஆம் பிரிவின் (1) (இ) உப பிரிவுகளின் பிரகாரம் மண்டலயின் நிறைவேற்று உத்தியோகத்தர்களினதும், துணை உத்தியோகத்தர்களினதும் மற்றும் ஊழியர்களினதும் நியமனம், அதிகாரம், பணிகள் மற்றும் இலக்குகள், நிபந்தனைகள், நியதிகள் தொடர்பாக விதிகள் தாயரிக்கப்படாதிருந்ததுடன் மண்டலயிற்கு உரிய பதவியணியினரும் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் (1) (அ) உப பிரிவின் பிரகாரம் அங்கத்தவர்களினால் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பான விதி தயாரித்து மண்டலயிற்கு வருமானத்தை சேகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- நிதியத்திற்குரிய நிரந்தர பதவியணியினரை நியமித்து உரிய பிரகாரம் கடமைகளை கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சாசனாரச்சக மண்டல கூட்டங்களுக்கு பங்குபற்றுகின்ற அங்கத்தவர்கள் இது வரை நிதி அறவிடா திருந்தமையும் கூட்டங்களுக்கு பங்குபற்றுகின்ற மதகுரு மார்களாக இருந்தமையால் நிதி
- சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்த துடன் அங்கத்தவர் கட்டணம் தொடர்பான விதிகளை தயாரித்தல் நடைமுறையில் முடியாதிருந்தை மயால் சட்டத்தை திருத்துவதற்கு

அறவிடல் நடைமுறை நடவடிக்கை
சாத்தியம் எடுத்தல்
இல்லாதிருந்ததாகவும் வேண்டும்.
அறிவிக்கப்பட்டுள்ளது.

3.3 நிதியத்தின் குறைவான பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
மண்டலயினால் மக்கள் வங்கியில் பேணிச் செல்லப்படுகின்ற நிலையான வைப்பில் மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு வைப்புப் பெறுமதி ரூபா 62,086,356 ஆக இருந்ததுடன் அதற்குரிய ஆண்டின் வட்டி ரூபா 5,053,417 ஆகும். எனினும் 2014 இன் 16 ஆம் இலக்க சமஸ்த லங்காக சாசனாரச்சக மண்டல (கூட்டிணைத்தல்) சட்டத்தின் 03 ஆம் பந்தியின் பிரகாரம் மண்டலயின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக முதலீட்டு வட்டி பணத்தை செயற்திறனாக ஈடுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப் படாமல் அந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.	எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு குறிப்பிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.	மண்டலயின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நிதியத்தை செயற்திறனாக ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 38(ஊ) மற்றும் 40 ஆம் பிரிவுகளின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்படுகின்ற நிறுவனம் ஒன்று கணக்கீட்டு உத்தியோகத்தரால் உள்ளகக் கணக்காய்வு இலக்குகளை உரிய பிரகாரம் அமுல்படுத்துவதற்காக ஆக்கபூர்வமான முறைமையொன்று உள்ளமையை உறுதிப்படுத்த வேண்டியிருந்த போதிலும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்காதிருந்ததுடன் பொலத்த அலுவல்கள் திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவிலிருந்தேனும் கணக்காய்வு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	திணைக்கள கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தின் போதும், பொலத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடுவதற்கு குறிப்பிடப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.	தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 கணக்காய்வுக் குழு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 41(1) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு நியமித்து அல்லது திணைக்களத்தின்	நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.	தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம்

குழுவின் மூலம் அல்லது நிதியத்தின் செயற்படு
நிலை தொடர்பாக தொடர்ச்சியான
அடிப்படையில் மீளாய்வு செய்வதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

4.3 பாதீடு கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2021 நவம்பர் 16 ஆந் திகதிய இலக்கம் 01/2021 என்ற அரசு நிதி சுற்றறிக்கையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான பொதுமுயற்சிகள் தொடர்பான வழிகாட்டியின் 05 ஆம் அத்தியாயத்தின் இணைப்பு 01 இன் 3 ஆம் பிரிவின் பிரகாரம் பாதீடு செய்யப்பட்ட வருமானக்கூற்று, பாதீடு செய்யப்பட்ட நிதி நிலைமைக்கூற்று, பாதீடு செய்யப்பட்ட காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் மூலதன செலவின பாதீட்டினை உள்ளடக்கிய பாதீட்டுக் கூற்றொன்று வரிசை அமைச்சின் செயலாளருக்கும், பொது முயற்சிகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் எதிர்வரும் ஆண்டு ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும் மேலே குறிப்பிடப்பட்ட கூறுகளை உள்ளடக்கிய பாதீடொன்று சமர்ப்பிக்கப்படாதிருந்ததுடன் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வருமானம் மற்றும் செலவினங்கள் மாத்திரம் உள்ளடக்கிய பாதீடொன்று 2024 சனவரி 12 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.	பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறிப்பிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.	சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.